

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test:**

Departmental Test for Officers of the Co-operative Department - Auditing (Without Books)	071
--	-----

Maximum Time: One Hour

Maximum Marks: 40

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 40 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 40 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Wages and Salaries were shown in the
கூலியும் சம்பளமும் இடம்பெறும் இடம்

(A) Liability side
பொறுப்பு பக்கம்

(B) Assets side
சொத்து பக்கம்

(C) Trading Account
வியாபார கணக்கு

✓(D) Trading and Profit and Loss Account
வியாபார கணக்கு மற்றும் இலாப நட்டக்கணக்கு

2. Knowing the financial position of an Institution on a particular date
குறிப்பிட்ட நாளில் தொழிலின் நிதிநிலையை அறிய தயாரிக்கப்படுவது

(A) Trading Account
வியாபார கணக்கு

(B) Profit and Loss Account
இலாபநட்டக்கணக்கு

(C) Stock Statement
இருப்பாய்வு

✓(D) Trial Balance
இருப்பு நிலைக்குறிப்பு

3. The Method of Double entry Book – keeping is invented by
இரட்டை பதிவு முறையை கண்டுபிடித்தவர்

(A) ROSHAN
ரோசன்

(B) R.N. CARTER
ஆர்.என்.கார்ட்டர்

✓(C) LUCAS FACIYOLI
லூக்காஸ் பாஸியோலி

(D) SPICER AND PEGLER
ஸ்பைசர் மற்றும் பெக்லர்

4. An example of liquid Assets,
நீர்மை சொத்துக்கு எடுத்துக்காட்டு

✓(A) Cash
ரொக்கம்

(B) Machinery
இயந்திரம்

(C) Goodwill
நற்பெயர்

(D) Plant and Machinery
ஆலை மற்றும் இயந்திரங்கள்

5. 'Copy right' relates to
பதிப்புரிமை என்பது

- (A) Depreciating Assets
தேயும் சொத்து
- (C) Current Assets
நடப்பு சொத்து

- (B) Fixed Assets
நிலைச்சொத்து
- ✓ (D) Fictitious Assets
புலனாகாத சொத்து

6. Drawings Account charged in the
எடுப்பு கழிக்கப்பட வேண்டியது

- (A) Gross Profit
மொத்த இலாபம்
- ✓ (C) Capital
முதல்

- (B) Net Profit
நிகர லாபம்
- (D) Income
வருமானம்

7. The Method of Depreciation calculated in a cooperative society.
கூட்டுறவு சங்கங்களில் தேய்மானம் கணக்கிடும் முறைக்கு பெயர்

- ✓ (A) Fixed Instalment method
நிலையான தவணை முறை
- (C) Depreciation fund method
தேய்மான நிதி முறை

- (B) Revaluation method
மறுமதிப்பீட்டு முறை
- (D) Diminishing balance method
குறைந்து செல் இருப்பு முறை

8. Loans which are not able to recover from the debtors
கடனாளிகளிடமிருந்து திரும்ப பெற இயலாத கடன்

- (A) Long term debts
நீண்டகால கடன்
- ✓ (C) Bad debts
வராக்கடன்

- (B) Doubtful debts
சந்தேக கடன்
- (D) Short term debts
குறைந்த காலகடன்

9. The Reason for Depreciation is due to
தேயமானம் ஏற்படுவதற்கு காரணம்

- ✓ (A) Decrease in Value of assets
சொத்து தேய்வடைவதால்
- (B) Decrease in rupee value
பணமதிப்பு குறைவதால்
- (C) Decrease in market value
சந்தை மதிப்பு குறைவதால்
- (D) Decrease in rupee value and market value
பணமதிப்பு மற்றும் சந்தை மதிப்பு குறைவதால்

10. Income received in advance is charged
முன்கூட்டி பெற்ற வருமானம் இடம் பெறுவது

- (A) Liability side
பொறுப்பு பக்கம்
- (B) Assets side
சொத்து பக்கம்
- (C) Profit and Loss Account
இலாபநட்டக்கணக்கு வரவு பக்கம்
- ✓ (D) Liability side and Profit and Loss Account
பொறுப்பு பக்கம் மற்றும் இலாப நட்டக்கணக்கு வரவு பக்கம்

11. An account has to create temporarily to tally the trial balance
இருப்பாய்வை சமன் செய்ய தற்காலிகமாக ஏற்படுத்தப்படும் கணக்கு

- (A) Trading Account
வியாபார கணக்கு
- (B) Profit and Loss Account
இலாப நட்டக் கணக்கு
- ✓ (C) Suspense Account
அனாமத்து கணக்கு
- (D) Stock Account
சரக்கிருப்பு கணக்கு

12. Discount Allowed to whole – salers by manufactures is called
உற்பத்தியாளர்கள் மொத்த வியாபாரிகளுக்கு அளிக்கும் தள்ளுபடி

- (A) Cash Discount
ரொக்க தள்ளுபடி
- ✓ (B) Trade Discount
வியாபார தள்ளுபடி
- (C) Commission
கழிவு
- (D) Rebate
ரிபேட்

13. Purchase of stationery which shall be debited to
எழுதுபொருள் கொள்முதல் செய்யும்போது பற்று வைக்க வேண்டிய கணக்கு

- ✓ (A) Stationary Account
எழுதுபொருள் கணக்கு
- (B) Purchase Account
கொள்முதல் கணக்கு
- (C) Expenses Account
செலவு கணக்கு
- (D) Cash Account
ரொக்க கணக்கு

14. Indian Partnership Act established in the year
இந்திய கூட்டாண்மைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

- ✓ (A) 1932
- (B) 1945
- (C) 1956
- (D) 1983

15. Which one under mentioned is correct
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது

- ✓ (A) Capital = Assets – Liability
முதல் = சொத்து – பொறுப்பு
- (B) Capital = Assets + Liability
முதல் = சொத்து + பொறுப்பு
- (C) Assets = Liability – Capital
சொத்து = பொறுப்பு – முதல்
- (D) Liability = Assets + Capital
பொறுப்பு = சொத்து + முதல்

16. An example of outstanding Rent A/c which come under the following A/c
கொடுபடவேண்டிய வாடகை கணக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) Nominal A/c
பெயரளவு கணக்கு
- (B) Personal A/c
ஆள்சார் கணக்கு
- (C) Real A/c
சொத்து கணக்கு
- ✓ (D) Trade A/c
வியாபார கணக்கு

17. Assets Account always shows
சொத்து கணக்கு எப்பொழுதும் காண்பிப்பது

- ✓ (A) Debit Balance
பற்று இருப்பு
- (B) Credit Balance
வரவு இருப்பு
- (C) No Balance
இருப்பு இன்மை
- (D) Debit and Credit Balance
பற்று மற்றும் வரவு இருப்பு

18. Sale of old Computer was entered in
பழைய கணிப்பொறியை விற்கு பதிவு செய்வது
- (A) Purchase Register
கொள்முதல் ஏடு
- (B) Purchase Return Register
கொள்முதல் திருப்ப ஏடு
- (C) Sales Return Register
விற்பனை திருப்ப ஏடு
- (D) Journal
குறிப்பு ஏடு
19. Entry which has been entered in the commencement of the current year
நடப்பு ஆண்டில் ஆரம்பத்தில் பதிவு செய்யக்கூடிய பதிவு
- (A) Reconciliation Entry
சரிக்கட்டல் பதிவு
- (B) Final Entry
இறுதி பதிவு
- (C) Origin Entry
தோற்றப்பதிவு
- (D) Journal Entry
தொடக்கப்பதிவு
20. If Ratio of Profit were not mentioning in the partnership deed, then the appropriation of profit has to made in
கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இலாப விகிதம் குறிப்பிடப்படாத சூழ்நிலையில் இலாபம் பிரிக்கப்படுவது
- (A) Ratio of Gross Profit
மொத்த இலாப விகிதத்தில்
- (B) Ratio of Capital
முதல் விகிதத்தில்
- (C) Ratio of Net Profit
நிகர இலாப விகிதத்தில்
- (D) Ratio of Assets and Liabilities
ஆஸ்தி மற்றும் பொறுப்பு விகிதத்தில்
21. Period of short term Loan
குறுகிய காலக்கடன் என்பது
- (A) Within one year
1 ஆண்டுக்குள்
- (B) Within two years
2 ஆண்டுக்குள்
- (C) More than one year
ஒராண்டிற்கு மேல்
- (D) More than three years
3 ஆண்டுகளுக்கு மேல்
22. Credit Purchase entered in
கடன்கொள்முதல் மட்டும் இடம் பெறும் ஏடு
- (A) Purchase Register
கொள்முதல் ஏடு
- (B) Sales Register
விற்பனை ஏடு
- (C) Purchase Return Register
கொள்முதல் திருப்ப ஏடு
- (D) Sales Return Register
விற்பனை திருப்ப ஏடு

23. Register which enters contingency expenses

சில்லறைச் செலவினங்களை பதிவு செய்யும் ஏடு

(A) Single Column cash book
தனிப்பத்தி ரொக்க ஏடு

(B) Double Column cash book
இருபத்தி ரொக்க ஏடு

(C) Triple Column cash book
மூன்று பத்தி ரொக்க ஏடு

✓ (D) Contingency cash book
சில்லறை ரொக்க ஏடு

24. Maintenance expenses of Computer shall be debited

கணிப்பொறியை பழுதுபார்க்க செய்த செலவு பற்று வைக்க வேண்டிய கணக்கு

(A) Computer A/c
கணிப்பொறி கணக்கு

(B) Cash A/c
ரொக்க கணக்கு

✓ (C) Maintenance contingency A/c
பழுதுபார்ப்பு சில்லறை செலவு கணக்கு

(D) Salary expenses A/c
சம்பள செலவினக்கணக்கு

25. Balance in the receipt side of the suspense A/c in the Trial Balance shows.

அனாமத்து கணக்கின் வரவு இருப்பு, இருப்பு நிலைக்குறிப்பில் கீழ்க்கண்ட பக்கத்தில் தோன்றும்

✓ (A) Liability Side
பொறுப்பு பக்கம்

(B) Assets Side
சொத்து பக்கம்

(C) Both Assets and Liability Side
இரண்டு பக்கமும்

(D) Profit and Loss A/c
இலாபநட்டக்கணக்கு

26. Trial Balance Should be balanced as per the accounting Concept of,

கீழ்க்கண்ட விதிப்படி இருப்பாய்வு கட்டாயம் சமன்பட வேண்டும்

(A) Single entry System
ஒற்றைப்பதிவு முறை

(B) Revaluation System
மறுமதிப்பீட்டு முறை

✓ (C) Double entry System
இரட்டைப் பதிவு முறை

(D) Cooperative Accounting System
கூட்டுறவு கணக்கு வைப்பு முறை

27. Errors which affect onside of an account are called

ஒரு கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழைகள்

✓ (A) Single side errors
ஒரு பக்கப்பிழைகள்

(B) Double side errors
இருபக்கப் பிழைகள்

(C) Errors of Carrying forward
முன் எடுத்து செல்லுதலில் பிழைகள்

(D) Errors of Principle
விதிப்பிழைகள்

28. Loan outstanding is Rs. 1,00,000/- Out of which bad debt is Rs. 10,000/-. The Amount remaining is doubtful. What is the provision @ 5% for doubtful asset.
கடன் நிலுவை ரூ.1,00,000/- அதில் வராக்கடன் ரூ.10,000/- மீதமுள்ள நிலுவைத்தொகைக்கு 5% சந்தேகக்கடன் கணக்கிடுக.

- (A) Rs. 500
ரூ. 500
- (B) Rs. 4,500
ரூ. 4,500
- (C) Rs. 5,000
ரூ. 5,000
- (D) Rs. 5,500
ரூ. 5,500

29. Salary paid to manager shall be debited to
மேலாளருக்கு செலுத்தப்பட்ட ஊதியம் பற்று வைக்க வேண்டியது

- (A) Manager A/c
மேலாளர் கணக்கு
- (B) Office Expenses A/c
அலுவலகச் செலவு கணக்கு
- (C) Salary A/c
ஊதியக் கணக்கு
- (D) Managers Salary A/c
மேலாளர் ஊதியக் கணக்கு

30. Goods taken by the proprietor for his own use shall be credited to
உரிமையாளர் தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக எடுத்துக்கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது

- (A) Drawing A/c
எடுப்பு கணக்கு
- (B) Sales A/c
விற்பனை கணக்கு
- (C) Purchase A/c
கொள்முதல் கணக்கு
- (D) Proprietor's A/c
உரிமையாளர் கணக்கு

31. If cash received for bad debt Loan shall be credited to
வராக்கடன் என எழுதப்பட்ட கடனை ரொக்கமாக திரும்ப பெறும்பொழுது வரவு வைக்கவேண்டிய கணக்கு

- (A) Drawing A/c
எடுப்பு கணக்கு
- (B) Miscellaneous Income A/c
சில்லறை வருமானக்கணக்கு
- (C) Bad debt loan A/c
திரும்ப பெற்ற வராக்கடன் கணக்கு
- (D) Creditors A/c
கடன்நீந்தோர் கணக்கு

32. Documentation charges paid for registering a land shall be entered in
நிலத்தை பதிவு செய்த பத்திர செலவு பதிய வேண்டிய கணக்கு

- ✓ (A) Capital expenditure A/c
மூலதன செலவு கணக்கு
- (B) Documentation Charges A/c
பத்திர செலவு கணக்கு
- (C) Revenue Expenditure A/c
நடைமுறை செலவு கணக்கு
- (D) Deffered Revenue expenditure A/c
தள்ளிபோடப்பட்ட செலவு கணக்கு

33. Prepaid Insurance is entered in
முன்கூட்டி செலுத்திய காப்பீடு இடம் பெறுவது

- (A) Debit Side of Profit and Loss A/c
இலாப நட்டக்கணக்கு பற்று பக்கம்
- (B) Credit side of Profit and Loss A/c
இலாப நட்டக்கணக்கு வரவு பக்கம்
- ✓ (C) Assets side of Balance Sheet
இருப்பு நிலைக்குறிப்பின் சொத்து பக்கம்
- (D) (A) and (C)
(A) மற்றும் (C)

34. Value of machinery is Rs. 10,000/-. If depreciation @ 10% can be calculated under
diminishing balance value method, what is the value of depreciation at the end of the
third year.

இயந்திரத்தின் மதிப்பு ரூ.10,000 தேய்மானம் 10% என குறைந்த செல் மதிப்பு முறையில்
மூன்றாண்டு முடிவில் தேய்மானத்தின் மதிப்பு

- (A) Rs. 2,107
ரூ. 2,107
- (B) Rs. 2,701
ரூ. 2,701
- ✓ (C) Rs. 2,710
ரூ. 2,710
- (D) Rs. 3,000
ரூ. 3,000

35. Undivisible profit is shown in the
பிரிவினை செய்யப்படாத இலாபம் காண்பிக்கப்படவேண்டியது

- (A) Assets side
ஆஸ்தி பக்கம்
- ✓ (B) Liabilities side
பொறுப்பு பக்கம்
- (C) Trading A/c
வியாபார கணக்கு
- (D) Profit and Loss A/c
இலாப நட்டக்கணக்கு

36. If the Subscribed share capital is lower than the issued share capital is called
வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக விண்ணப்பங்கள்
பெறப்படும் பொழுது குறிப்பிடும் முறை
- (A) Over subscribed
மிகை ஒப்பம்
- (B) Under subscribed
குறை ஒப்பம்
- (C) Fully subscribed
முழு ஒப்பம்
- (D) None
எதுவுமில்லை
37. Bank reconciliation statement is prepared by
வங்கி சரிகட்டும் பட்டியலை தயாரிப்பவர்
- (A) Banker
வங்கியர்
- (B) Creditors
கடனாளிகள்
- (C) Debtors
கடனீந்தோர்
- (D) Customer of the Bank.
வங்கியின் வாடிக்கையாளர்
38. Expenses which are entered in the Trading A/c are
வியாபாரக் கணக்கில் இடம் பெறும் செலவுகள்
- (A) Direct Expenses
நேரடிச் செலவு
- (B) Indirect Expenses
மறைமுகச் செலவு
- (C) Contingency Expenses
சில்லறைச் செலவு
- (D) Revenue Expenses
நடைமுறைச் செலவு
39. Amount spent on air – conditioning the business institution is an example of
தொழில் நிறுவனத்தை குளிர்சூட்டுவதற்காக செய்யப்படும் செலவுக்கு எடுத்துக்காட்டாக
விளங்குவது
- (A) Direct Expenditure
நேரடி செலவு
- (B) Capital Expenditure
மூலதனச் செலவு
- (C) Deferred Revenue Expenditure
தள்ளிபோடப்பட்ட நடைமுறைச் செலவு
- (D) Repair Expenses
பழுதுபார்க்கும் செலவு
40. The Value of Stamp A/c at the end of the year shown in the
வருட முடிவில் உள்ள அஞ்சல் வில்லைகள் கணக்கில் காண்பிக்கப்பட வேண்டியது
- (A) Liability side
பொறுப்பு பக்கம்
- (B) Asset Side
ஆஸ்தி பக்கம்
- (C) Profit and Loss A/c
இலாப நட்டக்கணக்கு
- (D) Trading A/c
வியாபாரக்கணக்கு

039/DM/23

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST FOR OFFICERS OF THE CO-OPERATIVE
DEPARTMENT-AUDITING
(Without Books)

Maximum Time : 1.30 hours

Maximum Marks : 60

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

PART I — (8 × 3 = 24 marks)

Answer any EIGHT out of Ten.

பத்து வினாக்களில் எட்டு வினாக்களுக்கு விடையளி.

1. What are prudential norms? State its objectives.

அறிவார்ந்த (Prudential) நெறிமுறைகள் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

2. What is Non-statutory Reserve? Note it's main three general classification.

சட்டபூர்வமற்ற ஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பொது வகைப்பாட்டில், முக்கிய மூன்றினை குறிப்பிடுக.

3. How is Depreciation shown in the Final Accounts? and write the internal causes of depreciation?

இறுதி கணக்கில் தேய்மானம், எவ்வாறு காட்டப்படுகிறது? தேய்மானத்தின் அகக் காரணங்களை எழுதுக.

4. What is audit fees? And specify the related TNCS 1983 Act – Subsection, section number and 1988 Rule – Sub rule and Rule number?

தணிக்கை கட்டணம் என்றால் என்ன? அதன் தொடர்புடைய த.நா.கூ.ச 1983 சட்டவிதிகளின், பிரிவு – உபபிரிவு மற்றும் 1988 விதி – உப விதியின் எண்களை குறிப்பிடுக.

5. Write the provision details of Doubtful Assets for PACS (Primary Agricultural Co.op Societies).

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான சந்தேக ஆஸ்தி ஒதுக்கீடு விபரத்தினை எழுதுக.

6. Mention the nature of securities required for sanctioning of members loan.

அங்கத்தினர் கடன்கள் அனுமதித்தல் தொடர்பாக தேவைப்படும் பிணையங்களை (securities) குறிப்பிடுக.

7. How will you exhibit the cumulative loss in the final accounts of a society?

ஒரு சங்கத்தின், குவிப்பு நட்டத்தினை இறுதி கணக்கில் எவ்வாறு காண்பிப்பாய்?

8. Chart the Departmental set-up of Co.operative Audit.

கூட்டுறவு தணிக்கைத் துறையின் பணி அமைப்பை வரைக.

9. Under what circumstances, an auditor will object the expenses of a society, during the course of Audit?

தணிக்கையாளர், எந்த நேர்வுகளில், ஒரு சங்கத்தின் செலவுகளை, தணிக்கையின் போது மறுப்பார்?

10. What are the six important floating assets items to be verified by the Stock Verification Officer?

இருப்பு பரிசோதனை அலுவலரால், பரிசோதனை மேற்கொள்ளப்படும் ஆறு முக்கிய மிதக்கும் சொத்துக்கள் இனங்கள் யாவை?

PART II — (3 × 5 = 15 marks)

Answer any THREE out of Five.

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் பதில் அளிக்கவும்.

11. Write short notes on

- (a) Redemption fund
- (b) Sundry debtors

மீட்சி நிதி மற்றும் பற்பல கடனாளிகள் (Sundry debtors) பற்றி சிறு குறிப்பு வரைக

12. Describe the special features of Co. Op Audit.

கூட்டுறவு தணிக்கையின் சிறப்பியல்புகளை விவரி.

13. Write five main points which involves in verification of fixed assets.

நிலையான சொத்துக்கள் சரிபார்த்தலை உள்ளாக்கிய ஐந்து முக்கிய குறிப்புகளை எழுதுக.

14. State any five circumstances, at which the member loan is identified as BAD Loan.

அங்கத்தினர் கடன்களை எப்போது வாரக்கடன்களாக அடையாளப்படுத்தலாம் என்பதற்கான ஏதேனும் ஐந்து சூழ்நிலைகளை குறிப்பிடுக

15. Write briefly about final audit and concurrent audit.

இறுதி தணிக்கை மற்றும் தொடர் தணிக்கை பற்றி சிறு குறிப்பு எழுதுக.

PART III — (21 marks)

Answer BOTH the questions.

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

(Compulsory)

(கட்டாயம்)

16. What are the rights and duties of the Auditor?

(1 × 7 = 7)

தணிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?

17. The Receipts and charges statement of Primary Agricultural Coop Credit Society for the year ended 31.03.2015 and Balance sheet as on 31.03.2014 are given below:

(1 × 14 = 14)

(a) Prepare Trading account and Profit and loss account for the year ended 31.03.2015.

(b) Prepare Balance sheet as on 31.03.2015.

Receipts and Charges Statement of Primary Agricultural Coop. Credit Society for the Year Ending 31.03.2015.

S.N.	Receipts	Amount		S.N.	Charges	Amount	
		Rs.	P.			Rs.	P.
1	Share Capital			1	Share Capital		
	Individuals	7,500	00		Individuals	1,000	00
2	Borrowings			2	Borrowings		
	DCCB Borrowings	18,500	00		DCCB Borrowings	16,500	00
3	Repayment of Loans			3	Repayment of Loans		
	a) Members Loan	15,000	00		Members Loan	19,500	00

S.N.	Receipts	Amount		S.N.	Charges	Amount	
		Rs.	P.			Rs.	P.
4	Interest Received	4,500	00	4	Interest Paid	2,500	00
5	Miscellaneous Income	700	00	5	Establishment and Contingencies	3,000	00
6	Fertiliser Sales	12,000	00	6	Fertilizer Purchase	10,000	00
7	Empty Gunnies Sales	400	00	7	Trade Charges	300	00
8	Investments withdrawn			8	Investments made		
	Current Account in DCCB	3,000	00		Current Account with DCCB	4,500	00
	Total	61,600	00		Total	57,300	00
	Opening Balance	400	00		Closing Balance	4,700	00
	Grand Total	62,000	00		Grand Total	62,000	00

Note:

1.	Profit appropriation for the year 2013-14 is as follows	:	
	a) Reserve Fund	:	Rs. 605/-
	b) Cooperative Development and Research Fund	:	Rs. 57/-
	c) Cooperative Education Fund	:	Rs. 38/-
	d) Dividend	:	Rs. 1,200/-
2.	Estt and Contingencies Payable as on 31.03.2015	:	Rs. 600/-
3.	Interest Payable on 31.03.2015	:	Rs. 700/-
4.	Interest accrued on loans as on 31.03.2015	:	Rs. 1,800/-
5.	Depreciation on Furniture	:	10%
6.	Fertilizer closing stock on 31.03.2015	:	Rs. 2,500/-

Balance Sheet as on 31.03.2014

S.N.	Liabilities	Amount		S.N.	Assets	Amount	
		Rs.	P.			Rs.	P.
1	Share Capital:			1	Cash		
	Individuals	10,000	00		a) On hand	400	00
					b) Current Account in DCCB	1,300	00
2	Borrowings:			2	Investments		
	DCCB Borrowings	25,000	00		Share in DCCB	2,500	00
3	Payables:			3	Loans and Advances		
	a) Interest Payable	1,000	00		Members loan	30,000	00
	b) Estt. and Contingencies due	500	00				
4	Depreciation Reserve	600	00	4	Receivable		
5	Net Profit	1,900	00		Interest Receivable	700	00
				5	Furniture	2,500	00
				6	Fertilizer stock	1,600	00
	Total Liabilities	39,000	00		Total Assets	39,000	00

ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 31.03.2015 உடன் முடிவடைந்த ஆண்டின் வரவு செலவு பட்டியலும், 31.03.2014 ல் ஆஸ்தி பொறுப்பு பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றினைக் கொண்டு

(அ) 31.03.2015 க்கான வியாபாரக் கணக்கு மற்றும் இலாப நட்ட கணக்கு தயார் செய்க.

(ஆ) 31.03.2015 ல் ஆஸ்தி மற்றும் பொறுப்பு பட்டியல் தயார் செய்க.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 31.03.2015 உடன் முடிவடைந்த ஆண்டின் வரவு செலவு பட்டியல்

வ.எ.	வரவுகள்	தொகை ரூ.	வ.எ.	செலவுகள்	தொகை ரூ.
1	பங்குத்தொகை		1	பங்குத்தொகை	
	தனிநபர்	7,500 00		தனிநபர்	1,000 00
2	கடன்கள்		2	கடன்கள்	
	மத்திய கூட்டுறவு வங்கி கடன்	18,500 00		மத்திய கூட்டுறவு வங்கியில் கடன்கள்	16,500 00
3	திருப்பி செலுத்தப்பட்ட கடன்கள்		3	திருப்பி செலுத்தப்பட்ட கடன்கள்	
	அ) அங்கத்தினர்கள் கடன்கள்	15,000 00		அங்கத்தினர்கள் கடன்கள்	19,500 00
4	வட்டி	4,500 00	4	வட்டி	2,500 00
5	நானாவித வருமானம்	700 00	5	சிப்பந்தி சாதல்வார்	3,000 00
6	உரம் விற்பனை	12,000 00	6	உரம் கொள்முதல்	10,000 00
7	காலி சாக்கு விற்பனை	400 00	7	வியாபார செலவு	300 00
8	முதலீடுகள்		8	முதலீடுகள்	
	அ) மத்திய கூட்டுறவு வங்கி நடப்பு கணக்கு	3,000 00		மத்திய கூட்டுறவு வங்கி நடப்பு கணக்கு	4,500 00
	கூடுதல்	61,600 00		கூடுதல்	57,300 00
	ஆரம்ப இருப்பு	400 00		இறுதி இருப்பு	4,700 00
	மொத்தம்	62,000 00		மொத்தம்	62,000 00

குறிப்பு:

1.	2013-14 ம் ஆண்டு இலாப பிரிவினை வருமாறு :	
	அ) சேமநிதி	: ரூ. 605/-
	ஆ) கூட்டுறவு வளர்ச்சி நிதி	: ரூ. 57/-
	இ) கூட்டுறவு கல்வி நிதி	: ரூ. 38/-
	ஈ) பங்கு ஈவுத்தொகை	: ரூ. 1,200/-
2.	31.03.2015-ல் சிப்பந்தி சாதல்வார் பாக்கி	: ரூ. 600/-
3.	31.03.2015 -ல் வட்டி பாக்கி	: ரூ. 700/-
4.	31.03.2015 -ல் ஏறிய வட்டி	: ரூ. 1,800/-
5.	தளவாடங்களுக்கு தேய்மானம்	: 10%
6.	31.03.2015-ல் உரம் இருப்பு	: ரூ. 2,500/-

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 31.03.2014-ம் தேதிய ஆஸ்தி மற்றும் பொறுப்பு பட்டியல்

S.N.	பொறுப்புகள்	தொகை ரூ.	S.N.	ஆஸ்திகள்	தொகை ரூ.
1	பங்குத்தொகை		1	ரொக்கம்	
	தனிநபர்	10,000 00		அ) கையிருப்பு	400 00
2	மத்திய கூட்டுறவு வங்கி கடன்கள்	25,000 00		ஆ) மத்திய கூட்டுறவு வங்கியில் நடப்பு கணக்கு	1,300 00
			2	முதலீடுகள்	
				அ) மத்திய கூட்டுறவு வங்கியில் பங்குத்தொகை	2,500 00
3	கொடுபட வேண்டிய இனங்கள்		3	கடன்கள் மற்றும் முன்பணமும்	
	அ) வட்டி கொடுபட வேண்டியது	1,000 00		அங்கத்தினர்கள் கடன்	30,000 00
	ஆ) சிப்பந்தி சாதல்வார் செலவினம் கொடுபட வேண்டியது	500 00			
4	தேய்மான நிதி ஒதுக்கீடு	600 00	4	வரவேண்டிய இடங்கள்	
5	நிகர இலாபம்	1,900 00		அ) உறுப்பினர் கடன்கள் மீது ஏறிய வட்டி	700 00
			5	ஆ) தளவாடம்	2,500 00
			6	இ) உர இருப்பு	1,600 00
	மொத்த பொறுப்புகள்	39,000 00		மொத்த ஆஸ்திகள்	39,000 00